



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٢٩/١٢/٢٠١٧ الموافق ١٠ ربيع الآخر ١٤٣٩ هـ

التَّوَكُّلُ عَلَى اللَّهِ وَالتَّحْذِيرُ مِنَ الكَهَنَةِ وَالْعَرَّافِينَ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَعِذُّ بِهِ وَنَسْتَغْفِرُهُ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَلَا مِثِيلَ لَهُ وَلَا شَبِيهَ لَهُ وَلَا صُورَةَ وَلَا أَعْضَاءَ لَهُ وَلَا جُثَّةَ وَلَا جِسْمَ وَلَا مَكَانَ لَهُ، خَلَقَ الْعَالَمَ وَهُوَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ، خَلَقَ الْعَرْشَ إِظْهَارًا لِقُدْرَتِهِ وَلَمْ يَتَّخِذْهُ مَكَانًا لِدَاتِهِ، جَلَّ رَجِيٌّ فَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ، اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَاةً تَقْضِي بِهَا حَاجَاتِنَا وَتُقَرِّجُ بِهَا كُرْبَاتِنَا وَتَكْفِينَا بِهَا شَرَّ أَعْدَائِنَا وَسَلِّمْ عَلَيْهِ وَعَلَىٰ ءَالِهِ وَأَصْحَابِهِ تَسْلِيمًا كَثِيرًا. أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ، فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْقَدِيرِ الْقَائِلِ فِي مُحْكَمِ كِتَابِهِ ﴿اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ﴿١٣﴾﴾.

Esclaves de *Allah*, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de *Allah*, *Al-^Aliyy*, *Al-Qadir*, Lui Qui dit dans un verset explicite de Son Livre ce qui signifie : « *Allah*, il n'est de dieu que Lui, que les croyants se fient totalement à *Allah*. »

إِحْوَةَ الْإِيمَانِ، مِنَ الْوَاجِبَاتِ الْقَلْبِيَّةِ التَّوَكُّلُ عَلَى اللَّهِ وَهُوَ الْإِعْتِمَادُ عَلَيْهِ تَعَالَى، فَيَجِبُ عَلَى الْعَبْدِ أَنْ يَكُونَ اعْتِمَادُهُ عَلَى اللَّهِ لِأَنَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ مِنَ الْمَنَافِعِ وَالْمَضَارِّ وَسَائِرِ مَا يَدْخُلُ فِي الْوُجُودِ،

Mes frères de foi, parmi les devoirs du cœur, il y a se fier à *Allah* qui est le fait de s'en remettre à Lui *ta^ala*. Il est donc un devoir pour l'esclave que de se fier à *Allah* car Il est le Créateur de toute chose, que ce soit de ce qui est profitable ou de ce qui est nuisible ainsi que tout ce qui entre en existence. Par conséquent, en réalité nul ne crée la nuisance et le profit si ce n'est *Allah*.

فَلَا ضَارَّ وَلَا نَافِعَ عَلَى الْحَقِيقَةِ إِلَّا اللَّهُ، فَإِذَا اعْتَقَدَ الْعَبْدُ ذَلِكَ وَوَضَّنَ قَلْبَهُ عَلَيْهِ كَانَ اعْتِمَادُهُ عَلَى اللَّهِ فِي أُمُورِ الرِّزْقِ وَالسَّلَامَةِ مِنَ الْمَضَارِّ.
فَالْتَوَكَّلُ هُوَ ثِقَةُ الْقَلْبِ بِاللَّهِ. وَقَالَ الْجُنَيْدُ الْبَغْدَادِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ التَّوَكَّلُ هُوَ تَرْكُ الْإِعْتِمَادِ الْحَقِيقِيِّ عَلَى غَيْرِ اللَّهِ اهـ

Lorsque l'esclave a fermement cela dans le cœur et que son cœur est résigné à cela, alors il se fie totalement à *Allah*, pour sa subsistance ou pour la préservation contre les choses nuisibles. Se fier à *Allah*, c'est avoir la confiance du cœur en *Allah*. *Al-Jounayd Al-Baghdadiyy* a dit que *Allah* l'a agréé : « *Le tawwakoul, c'est de ne se fier véritablement à nul autre que Allah.* »

فَمَنْ تَوَكَّلَ عَلَى اللَّهِ تَجَنَّبَ أَنْ يُلْجَأَ إِلَى مَا حَرَّمَ اللَّهُ مِنَ الْعَمَلِ بِالسِّحْرِ وَإِثْيَانِ الْعَرَّافِينَ وَالْمُنَجِّمِينَ، فَقَدْ قَالَ حَبِيبُنَا مُحَمَّدٌ صَلَوَاتُ رَبِّي وَسَلَامُهُ عَلَيْهِ مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أَنْزَلَ عَلَى مُحَمَّدٍ اهـ رَوَاهُ الْحَاكِمُ.

Celui qui se fie à *Allah* évitera d'avoir recours à ce que *Allah* a interdit, que ce soit la sorcellerie ou la consultation des voyants et des devins. Notre bien aimé *Mouhammad*, que *Allah* l'honore et l'élève davantage en degré a dit ce qui signifie : « *Celui qui va consulter un devin ou un voyant en croyant à ce qu'il dit, certes, il aura mécré en ce qui a été révélé à Mouhammad.* »

فَالكَاهِنُ هُوَ مَنْ يَتَعَاطَى الْإِخْبَارَ عَمَّا يَقَعُ فِي الْمُسْتَقْبَلِ كَالَّذِينَ لَهُمْ أَصْحَابٌ مِنَ الْحِنِّ يَأْتُونَهُمْ بِالْأَخْبَارِ فَيَعْتَمِدُونَ عَلَى أَخْبَارِهِمْ فَيُحَدِّثُونَ النَّاسَ بِأَنَّهُ سَيَحْضُلُ كَذَا. وَالْعَرَّافُ هُوَ مَنْ يَتَحَدَّثُ عَنِ الْمَاضِي مِنَ الْمَسْرُوقِ وَنَحْوِهِ.

Un devin (*kahin*), c'est quelqu'un qui annonce des choses qui pourraient se produire dans le futur, comme ceux qui ont des complices parmi les *jinn* qui leur ramènent des informations. Il se base sur leurs informations puis annonce aux gens que telle ou telle chose va se produire. Quant au voyant, c'est quelqu'un qui parle de choses qui ont déjà eu lieu dans le passé, par exemple ce qui a été volé et ce qui est de cet ordre.

فَمَنْ ذَهَبَ إِلَى عَرَّافٍ أَوْ كَاهِنٍ وَاعْتَقَدَ أَنَّهُ يَطَّلِعُ عَلَى الْغَيْبِ فَقَدْ كَفَرَ بِاللَّهِ وَرَسُولِهِ لِأَنَّهُ لَا يَعْلَمُ الْغَيْبَ أَحَدٌ إِلَّا اللَّهُ، قَالَ تَعَالَى ﴿قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ

﴿٢﴾ وَلَيْسَ الْمُرَادُ مَنْ يَظُنُّ أَنَّهُ قَدْ يُوَافِقُ الْوَاقِعَ وَقَدْ لَا يُوَافِقُ الْوَاقِعَ فَإِنَّهُ لَا يَكْفُرُ بَلْ يَكُونُ عَاصِيًا بِسُؤَالِهِ إِيَّاهُمْ.

Celui qui va consulter un voyant ou un devin en ayant pour croyance qu'il a connaissance des choses cachées (*ghayb*), il aura mécré en *Allah* et en Son messager car nul autre que *Allah* ne sait les choses cachées (*ghayb*). En effet, *Allah ta'ala* dit ce qui signifie : « **Dis : Nul dans les cieux et dans la terre ne sait les choses cachées (*ghayb*). Seul *Allah* sait le *ghayb*.** » Celui qui est visé par le *hadith*, ce n'est pas celui qui croit que leurs propos peuvent coïncider avec la réalité tout comme il se peut qu'ils ne coïncident pas. Une telle personne reste musulmane et ne devient pas mécréante mais elle aura désobéi en les interrogeant.

وَلْيُعْلَمَنَّ أَنَّ مِنَ الْجِنِّ أَحْيَاءًا مَن يَسْتَرْقُونَ السَّمْعَ مِنَ الْمَلَائِكَةِ الْمُؤَكَّلِينَ بِإِنزَالِ الْمَطَرِ وَهُمْ فِي الْغَمَامِ يَصْعَدُ الْجِنُّ إِلَى مَكَانٍ قَرِيبٍ مِنْ هَذَا الْغَمَامِ وَالْمَلَائِكَةُ يَتَحَدَّثُونَ فِيمَا بَيْنَهُمْ بِمَا يَصِيرُ هَذَا الْعَامَ فِي أَرْضِ كَذَا وَمِنَ الْحَوَادِثِ كَذَا وَكَذَا كَمَوْتِ شَخْصٍ أَوْ وِلَادَةِ مَوْلُودٍ أَوْ أَنْ يَتَوَلَّى شَخْصٌ الرَّئِيسَةَ أَوْ أَنْ يُعْزَلَ عَنِ الرَّئِيسَةِ وَنَحْوِ ذَلِكَ مِمَّا أَطَّلَعَ اللَّهُ الْمَلَائِكَةَ عَلَيْهِ لِأَنَّ اللَّهَ يُطَّلِعُ الْمَلَائِكَةَ وَالْأَنْبِيَاءَ وَالْأَوْلِيَاءَ عَلَى شَيْءٍ مِنَ الْغَيْبِ وَلَا يُطَّلِعُهُمْ عَلَى الْغَيْبِ كُلِّهِ. فَبَعْدَ أَنْ يَسْتَرْقَ هَؤُلَاءِ الْجِنُّ السَّمْعَ مِنَ الْمَلَائِكَةِ يَنْزِلُونَ عَلَى الْأَرْضِ وَيُخْبِرُونَ هَؤُلَاءِ الَّذِينَ لَهُمْ مَعَهُمْ صُحْبَةٌ مِنَ الْبَشَرِ.

Que l'on sache également qu'il y a parmi les *jinn* ceux qui espionnent les anges en essayant d'écouter ce que les anges chargés de faire descendre la pluie se disent entre eux. Alors que les anges sont dans les nuages, les *jinn* montent à un endroit proche de ces nuages pour entendre ce qu'ils se disent entre eux au sujet des événements qui vont se produire cette année-là sur terre, que telle personne va mourir ou que telle autre va naître, que telle personne va avoir le pouvoir ou que telle autre va être démise de ses fonctions et ce qui est de cet ordre parmi les choses que *Allah* a accordé aux anges de savoir. En effet, *Allah* accorde aux anges, aux prophètes et aux saints la connaissance de certaines choses cachées mais Il ne leur fait pas connaître toutes les choses cachées. Après avoir espionné les anges, ces *jinn* descendent sur terre et vont transmettre ces informations à ceux qui ont des complices parmi les humains.

فَالْحَدَرَ الْحَدَرَ مِنْ هَؤُلَاءِ الَّذِينَ يَدْعُونَ تَحْضِيرَ الْأَرْوَاحِ وَهُوَ فِي الْوَاقِعِ تَحْضِيرٌ لِلْجِنِّ، فَأَرْوَاحُ الْأَنْفِيَاءِ لَا يُجِبُونَ أَنْ يَرْجِعُوا إِلَى الدُّنْيَا وَلَوْ مَلَكَوا الدُّنْيَا وَمَا فِيهَا، وَأَرْوَاحُ الْكُفَّارِ تَحْتَ

مَلَائِكَةِ الْعَذَابِ وَلَا يَسْتَطِيعُ هَوْلًا الدَّجَالَةَ أَنْ يَسْحَبُوا رُوحَ الْكَافِرِ مِنْ مَلَائِكَةِ الْعَذَابِ
 إِنَّمَا الَّذِينَ يَحْضُرُونَ إِلَى مَجْلِسِ هَوْلًا هُمُ الْجِنَّ الَّذِينَ كَانُوا يَعْرِفُونَ حَالَ هَذَا الشَّخْصِ وَعَاشُوا
 مَعَهُ إِمَّا قَرِينَهُ أَوْ وَاحِدًا آخَرَ يَعْرِفُ أَحْوَالَهُ يَكْذِبُ فَيَقُولُ: أَنَا رُوحُ فُلَانٍ وَالْعِيَاذُ بِاللَّهِ تَعَالَى.
 Prenez garde aussi à ceux qui prétendent faire revenir des âmes alors qu'en réalité, ils ne
 font qu'amener des *jinn*. L'âme des pieux ne souhaite pas revenir dans le bas-monde même
 s'il devait posséder tout le bas-monde et ce qu'il contient. Quant aux âmes des mécréants,
 elles sont sous l'emprise des anges du châtement. Aucun de ces charlatans ne peut ramener
 l'âme d'un mécréant et l'enlever des mains des anges du châtement. Ceux qui viennent en
 réalité dans les assemblées de ces charlatans, ce sont les *jinn* qui connaissent l'état de la
 personne avec laquelle ils ont vécu. Il s'agit soit de son *qarin*, soit d'un autre *jinn* qui
 connaît bien sa vie ; il ment et dit : « *Je suis l'âme de Untel !* », que Dieu nous en préserve !
 وَلَا يَدْخُلُ فِيْمَنْ ذَكَرْنَا مَنْ يُرِيدُ آيَةً بَعْدَ مُعَيَّنٍ لِمَقْصِدٍ حَسَنٍ فَإِنَّ هَذَا قَدْ يَحْضُرُهُ مَلَائِكَةُ
 الرَّحْمَةِ بِرَبْرَكَةِ هَذِهِ الْآيَةِ، أَمَّا مَنْ كَانَ غَرَضُهُ الدُّنْيَا فَهَذَا لَا يَحْضُرُ إِلَيْهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ.

Quant à celui qui répète une '*ayah*' un certain nombre de fois dans un objectif louable, il
 n'est pas concerné par ce que nous venons de citer. Il se peut que les anges de la miséricorde
 viennent en soutien par les bénédictions de la récitation de cette '*ayah*'. Toutefois, celui
 dont l'objectif est de gagner le bas-monde, les anges de la miséricorde ne viennent pas le
 soutenir.

وَأَغْلَبَ هَوْلًا الَّذِينَ يَقُولُونَ عَنْ أَنْفُسِهِمْ إِنَّهُمْ رُوحَانِيُونَ هُمْ يَعْمَلُونَ مَعَ الْجِنِّ لِكِنَّهُمْ لَا
 يَقُولُونَ لِلنَّاسِ نَحْنُ نَعْمَلُ مَعَ الْجِنِّ لِأَنَّهُمْ إِنْ قَالُوا ذَلِكَ لِلنَّاسِ قَالَتِ النَّاسُ لَا يَعْتَقِدُونَهُمْ، أَمَّا إِنْ
 قَالُوا رُوحَانِيُونَ النَّاسُ يَقْصِدُونَهُمْ، فِي الْبَدءِ أَحْيَانًا الْجِنُّ يُظْهِرُونَ أَنَّهُمْ قَائِمُونَ بِالشَّرِيعَةِ ثُمَّ
 يَدْخُلُونَ أَشْيَاءَ مُخَالِفَةً لِلشَّرِيعَةِ.

La plupart de ceux qui se disent spirites ou médium –c'est-à-dire des *rouhaniyy* qui
 prétendent avoir des anges avec eux– sont des gens qui font intervenir des *jinn*, mais ils ne
 le disent pas aux gens pour garder leur considération. En effet, lorsqu'ils leur disent :
 « *Nous sommes des rouhaniyy* », les gens viennent les consulter. Au début, les *jinn*
 montrent parfois qu'ils appliquent la religion, puis ils introduisent des choses contraires à
 la religion.

وَلَقَدْ تَحَدَّثَ شَيْخُنَا رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَجُلٍ كَانَ فِي نَاحِيَتِهِمْ يَقُولُ إِنِّي رُوحَانِيٌّ أَيَّ مَعِي
 مَلَائِكَةٌ ثُمَّ النَّاسُ يَطْلُبُونَهُ لِمَرِيضٍ أَوْ غَيْرِ ذَلِكَ، يَأْتِي بَعْدَ الْمَغْرِبِ ثُمَّ النَّاسُ يَحْضُرُونَ إِلَيْهِ
 ثُمَّ بَعْدَ بُرْهَةِ يُظْفِئُ الضَّوْءَ فَيُحِسُّ الْحَاضِرُونَ بِحَرَكَاتٍ كَأَنَّ أَحَدًا حَضَرَ ثُمَّ يَسْمَعُونَ صَوْتَ

أَشْخَاصٍ لَا يَرَوْنَهُمْ يُسَلِّمُونَ عَلَيْهِمْ ثُمَّ يَقُولُونَ نَحْنُ رُوحَانِيُونَ وَلَا يَقُولُونَ نَحْنُ جِنٌّ ثُمَّ يَتَكَلَّمُونَ فَيَقُولُونَ هَذَا الْمَرِيضُ مَرَضُهُ كَذَا وَدَوَائُهُ كَذَا،

Notre *Chaykh*, que *Allah* l'a agréé, nous a parlé d'un homme qui était dans leur région et disait : « *Je suis un rouhaniyy* » c'est-à-dire « *J'ai des anges avec moi* » ; les gens venaient lui demander son aide pour soigner un malade ou autre. Il venait après le coucher du soleil puis les gens entraient auprès de lui. Ensuite, il éteignait les lumières et les gens ressentaient alors des mouvements et entendaient une présence qui passait le *salam* à l'assistance mais au lieu de dire : « *Nous sommes des jinn !* », ils disaient plutôt : « *Nous sommes des rouhaniyy !* » Puis il disait : « *Ce malade est atteint de telle chose et son remède est telle chose.* »

ثُمَّ مَرَّةً لَمَّا حَضَرُوا قَالُوا أَيِّ الْجِنِّ بَعْضُ النَّاسِ يُسَيِّئُونَ الظَّنَّ بِنَا يَقُولُونَ نَحْنُ جِنٌّ، نَحْنُ لَسْنَا جِنًّا، نَحْنُ الْمَلَكُ بِلَا أَبِي وَلَا أُمِّ، ثُمَّ فَضَحَهُمُ اللَّهُ تَعَالَى لِأَنَّ بَعْضَهُمْ اعْتَرَفَ فَقَالَ ءَأَمْرُ ابْنِي مَيْمُونٌ بِكَذَا، فَضَحَهُ اللَّهُ تَعَالَى، لِأَنَّهُ مِنَ الْمَعْلُومِ أَنَّ الْمَلَائِكَةَ لَا يَتَنَاكحُونَ لَيْسُوا ذُكُورًا وَلَا إِنَاثًا إِنَّمَا أَجْسَامٌ نُورَانِيَّةٌ لَا يَأْكُلُونَ وَلَا يَشْرَبُونَ وَلَا يَتَنَاكحُونَ وَلَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ.

Une fois, lorsque ces *jinn* sont venus, l'un d'eux a dit : « *Certains pensent du mal de nous et disent que nous sommes des jinn mais nous ne sommes pas des jinn, nous sommes des anges, nous n'avons ni père ni mère.* » Mais *Allah ta'ala* a dévoilé ce *jinn* car lui-même a avoué en disant : « *J'ordonne à mon fils Maymoun de faire telle chose.* » *Allah* l'a dévoilé car il est bien connu que les anges ne se reproduisent pas et ne sont ni mâles ne femelles ; leurs corps sont créés à partir de lumière, ils ne mangent pas, ne boivent pas ; ils ne se reproduisent pas et ne désobéissent pas à *Allah* en tout ce qu'Il leur ordonne de faire et font ce qu'Il leur ordonne d'accomplir.

إِخْوَةَ الْإِيمَانِ، قَالَ الشَّيْخُ عَبْدُ الْوَهَّابِ الشَّعْرَانِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي كِتَابِهِ (لَطَائِفُ الْمَنَنِ وَالْأَخْلَاقِ) نَقْلًا عَنِ ابْنِ عَرَبٍ أَنَّهُ قَالَ مَنْ أَرَادَ أَنْ لَا يَضِلَّ فَلَا يَرِم مِيزَانَ الشَّرِيعَةِ مِنْ يَدِهِ ظَرْفَةَ عَيْنٍ بَلْ يَسْتَصْحِبْهَا لَيْلًا وَنَهَارًا عِنْدَ كُلِّ قَوْلٍ وَفِعْلٍ وَاعْتِقَادٍ أَهْ

Mes frères de foi, le *Chaykh Abdou l-Wahhab Ach-Charaniyy*, que *Allah* l'a agréé, a dit dans son livre *Lata'ifou l-Minani wal-'Akhlāq* en rapportant de *Ibnou Arabiyy* : « *Celui qui veut ne pas s'égarer, qu'il ne lâche pas la balance de la Loi de sa main ne fût-ce le temps d'un clin d'œil, mais qu'il la garde avec lui nuit et jour, lors de chaque parole, chaque geste et chaque croyance.* »

فَكُلَّمَا حَضَرْتَ أَخِي الْمُصَلِّيَّ فِي مَجَالِسِ عِلْمِ الدِّينِ الَّتِي نُعْطِيهَا يَقْوَىٰ عِنْدَكَ مِيزَانُ الشَّرِيعَةِ،
فَمَنْ تَعَلَّمَ شَرَعَ اللهُ يُمَيِّزُ بَيْنَ الْحَسَنِ وَالْقَبِيحِ وَالطَّيِّبِ وَالْحَبِيثِ وَالْحَلَالِ وَالْحَرَامِ وَالْكُفْرِ
وَالْإِيمَانِ.

اللَّهُمَّ عَلِّمْنَا مَا يَنْفَعُنَا وَانْفَعْنَا بِمَا عَلَّمْتَنَا وَزِدْنَا عُلَمًا.

Chaque fois mon frère que tu viens pour faire la prière ici, rejoins les assemblées de science de la religion que nous donnons, cela renforcera en toi la balance de la religion. Celui qui apprend la Loi agréée par *Allah*, distinguera entre ce qui est beau et ce qui est laid, entre ce qui est bon et ce qui est mauvais, entre le licite et l'illicite, entre la mécréance et la foi.

Ô *Allah*, apprends-nous ce qui nous est utile, fais-nous profiter de ce que Tu nous apprends et augmente-nous en science.

Après avoir tenu mes propos, je demande que *Allah* me pardonne ainsi qu'à vous-mêmes.

هَذَا وَأَسْتَغْفِرُ اللهَ لِي وَلَكُمْ.

الخطبة الغانية

الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ
أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ
الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ وَرَضِيَ اللهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ
الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَئِمَّةِ الْمُهْتَدِينَ
أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللهِ فَإِنِّي أُوصِيكُمْ
وَنَفْسِي بِتَقْوَى اللهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ.

وَاعْلَمُوا أَنَّ اللهَ أَمَرَكَ بِأَمْرِ عَظِيمٍ، أَمَرَكَ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللهَ
وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^٣. اللَّهُمَّ
صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا
إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ
سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ
شَيْءٌ عَظِيمٌ﴾^٤ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا

^٣ سُورَةُ الْأَحْزَابِ/٥٦.

وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُمْ بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ﴿٢٠﴾. اَللّٰهُمَّ اِنَّا دَعَوْنَاكَ
فَاَسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللّٰهُمَّ لَنَا ذُنُوبَنَا وَاِسْرَافَنَا فِي اَمْرِنَا اللّٰهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ
الْاَحْيَاءِ مِنْهُمْ وَالْاَمْوَاتِ رَبَّنَا اِنَّا فِي الدُّنْيَا حَسَنَةٌ وَفِي الْاٰخِرَةِ حَسَنَةٌ وَقِنَا عَذَابَ النَّارِ اللّٰهُمَّ
اجْعَلْنَا هُدًى مَّهْتَدِيْنَ غَيْرِ ضَالِّيْنَ وَلَا مُضِلِّيْنَ اللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَامِنْ رُوعَاتِنَا وَاكْفِنَا مَا
اَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللّٰهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرَيْرِيَّ رَحْمَتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا حَيْرًا. عِبَادَ
اللّٰهِ اِنَّ اللّٰهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ،
يَعْظُمُ لِعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللّٰهَ الْعَظِيْمَ يُثَبِّتْكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ، وَاَسْتَغْفِرُوهُ يَغْفِرْ
لَكُمْ وَاَتَّقُوهُ يُجْعَلْ لَكُمْ مِنْ اَمْرِكُمْ مَخْرَجًا، وَاَقِمِ الصَّلَاةَ.